

UG-433

BCO-33

**B.Com. DEGREE EXAMINATION –
JUNE, 2018.**

Second Year

Corporate Secretaryship

Paper XI — ADVANCED ACCOUNTING

Time : 3 hours

Maximum marks : 75

SECTION A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

All questions carry equal marks.

1. Define Partnership.

கூட்டாண்மை என்பதனை வரையறு.

2. Define Company.

நிறுமம் என்பதனை வரையறு.

3. What do you mean by Amalgamation?

நிறுமங்கள் கூட்டு சேர்தல் (Amalgamation) பற்றி நீவிர் அறிவது யாது?

4. What do you mean by Liquidation?
நிறுமக் கலைப்பு பற்றி நீவிர் அறிவது யாது?

5. What is hire purchase?
தவணை முறை கொள்முதல் என்றால் என்ன?

SECTION B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Arul, Babu and Charu are equal partners. On 31.12.1992 their Balance Sheet was as follows :

Liabilities	Rs.	Assets	Rs.
Capitals :		Buildings	19,500
Arul	16,800	Furniture	2,400
Babu	12,600	Stock	11,400
Charu	6,000	Debtors	10,800
Creditors	6,000	Cash	600
Bills Payable	3,300		
	<u>44,700</u>		<u>44,700</u>

On that date, Durai was admitted for 1/4th share of profits on the following terms :

- That Durai brings in cash Rs. 9,000 for Goodwill and Rs. 15,000 as capital.
- That half of the Goodwill shall be withdrawn by the old partners,

- (c) The stock and furniture be depreciated by 10%.
- (d) That a provision of 5% on debtors be created for doubtful debts.
- (e) That a liability for Rs. 1,080 be created against the bills discounted.
- (f) That the buildings be valued at Rs. 27,000.

Prepare revaluation account and partners' capital account.

அருள், பாபு, சாரு ஆகியவர்கள் சம விகித அடிப்படையில் இலாப நட்ட பகிர்வு பெறும் கூட்டாளிகள், 31.12.1992 ஆம் நாளன்று அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு கீழே கொடுக்கப்படுகிறது.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
மூலதனம் :		கட்டிடம்	19,500
அருள்	16,800	அறைகலன்கள்	2,400
பாபு	12,600	சரக்கிருப்பு	11,400
சாரு	6,000	கடனாளிகள்	10,800
கடனீந்தோர்கள்	6,000	ரொக்கம்	600
மாற்றுச்சீட்டு செலுத்த வேண்டியவைகள்	3,300		
	<u>44,700</u>		<u>44,700</u>

31.12.1992 ஆம் நாளன்று, துறை என்பவர் 1/4 பங்கு இலாபத்தில் புதியதாக சேர்க்கப்படுகிறார். அன்றைய தினம் கீழ்க்கண்ட தகவல்கள் அறியப்படுகின்றன.

- (அ) துறை என்னும் புதிய கூட்டாளி ரூ. 9,000 ரொக்கமாக நிறுவன நற்பெயருக்காக கொண்டு வருகிறார். மேலும் ரூ. 15,000 மூலதனமாக கொண்டு வருகிறார்
- (ஆ) நிறுவன நற்பெயரில் பாதி அளவு பழைய கூட்டாளிகள் எடுத்துக் கொள்கின்றனர்
- (இ) சரக்கிருப்பு மற்றும் அறைகலன்களுக்கு 10% தேய்மானம் நிர்ணயிக்கப்படுகிறது
- (ஈ) கடனாளிகள் மீது 5% ஐயக்கடன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது
- (உ) மாற்றுச் சீட்டு செலுத்த வேண்டியவைகளுக்காக ரூ. 1,080 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- (ஊ) கட்டிடம் ரூ. 27,000க்கு மதிப்பீடு செய்யப்படுகிறது. மறுமதிப்புக் கணக்கு மற்றும் கூட்டாளிகளின் மூலதனக் கணக்குகளை எழுதுக.

7. Explain the factors affecting Goodwill.

நிறுவன நற்பெயருக்கான காரணிகளை விளக்குக.

8. Elucidate Merger and Acquisition.

நிறுமங்கள் கூட்டு சேர்தல் மற்றும் கொள்முதல் பற்றி விவரிக்க.

9. How would you calculate Liquidator's remuneration ? Illustrate with your own example.

நிறுமக் கலைப்பு அலுவலரின் ஊதியம் எவ்வாறு கணக்கீடு செய்வது? எடுத்துக்காட்டுடன் விவரிக்க.

10. Mr. P purchased 4 Cars for Rs. 14,000 each on 1.1.1992 under hire purchase system. The hire purchase price for all the four cars was Rs. 60,000 to be paid as Rs. 15,000 down payment and the 3 equal instalments of Rs. 15,000 each at the end of each year. Interest is charged at 5% pa. The buyer depreciates the car at 10% p.a. on straight line method. Prepare necessary ledger accounts in the books of both the parties (Interest calculation, hire vendor's account, hire purchaser's account and car account).

திரு. P என்பவர் 4 சொகுசு ஊர்திகள் ரூ. 14,000 வீதம் 1.1.1992 அன்று தவணை முறைக் கொள்முதலில் வாங்குகிறார். அனைத்து 4 ஊர்திகளுக்கும் 60,000 கொடுக்கப்பட வேண்டிய நிலையில், ரூ. 15,000 முதல்கட்ட பணமாகவும், எஞ்சிய பணம் ரூ. 15,000 வீதம் 3 தவணைகளில் செலுத்தத் தக்கதாகவும், மூன்று ஆண்டுகளில் செலுத்தத் தக்கதாகவும் நிர்ணயிக்கப்படுகிறது. வட்டியாக 5% ஆண்டு வட்டிவிகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. கொள்முதல் செய்பவர் ஊர்திகளுக்கு 10% தேய்மானம் நிர்ணயம் செய்கிறார். இருவரின் பேரேட்டுக் கணக்களை தயாரிக்க. (வட்டி கணக்கு, கூட்டாளிகளின் வாடகைக்கு க/கு, வாடகை கொள்முதல் கணக்கு மற்றும் ஊர்திகள் தேவையான கணக்குகளை எழுதுக.)

11. On 1st April 2015, A Limited issued 5,00,000 equity shares of Rs. 10 each to public.

Share money is payable as below.

Share application = Rs. 2 on application

Share allotment = Rs. 3 on allotment

Share First call = Rs. 2.50

Share Second call = Rs. 2.50

All money dues were received except first and final call on 2,000 shares. Pass journal entries to record the above transactions (including cash transactions).

‘A’ நிறுவனம், 5,00,000 பங்குகளை (சம உரிமைப் பங்குகள்) ரூ. 10 முகமதிப்பில் 1.4.2015 அன்று பொது மக்களுக்கு வெளியீடு செய்கிறது.

பங்கு விண்ணப்பத் தொகை – ரூ. 2

பங்கு ஒதுக்கீட்டுத் தொகை – ரூ. 3

பங்கு முதல் அழைப்புத்தொகை – ரூ. 2.50

பங்கு இரண்டாம் அழைப்புத்தொகை – ரூ. 2.50

எல்லா பணமும் பெறப்பட்டுவிட்டது. ஆனால், 2000 பங்குகளின் முதல் மற்றும் இறுதி அழைப்பு பணம் பெறப்படவில்லை. முதல்கட்ட பதிவுகளை (journal entries) செய்க.

12. X, Y and Z are partners sharing profit and losses in the ratio of 4:3:2 respectively. Their Balance Sheet as on 31.12.2005.

Liabilities	Rs.	Assets	Rs.
Creditors	14,000	Cash	6,000
Capital :		Debtors	4,000
X	16,000	Stock	8,000
Y	8,000	Buildings	22,000
Z	2,000		
	<u>40,000</u>		<u>40,000</u>

On the above date, the firm was dissolved. Assets realized Rs. 19,600, Creditors are settled in full. Prepare Realisation Account.

X, Y மற்றும் Z கூட்டாளிகள், தமக்குள் 4:3:2 என்ற விகிதாசார அடிப்படையில் இலாப நட்டங்களை பகிந்து கொள்கின்றனர். அவர்களின் 31.12.2005 ஆம் தேதியிடப்பட்ட இருப்புநிலைக் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
கடனீந்தோர்கள்	14,000	ரொக்கம்	6,000
மூலதனம் :		கடனாளிகள்	4,000
X	16,000	சரக்கிருப்பு	8,000
Y	8,000	கட்டிடம்	22,000
Z	2,000		
	<u>40,000</u>		<u>40,000</u>

நிறுவனமானது 31.12.2005 ஆம் நாளன்று
கலைக்கப்படுகிறது. சொத்துக்கள் ரூ. 19,600க்கு
விற்கப்படுகிறது. கடனீந்தோர்களுக்கு முழுப்பணமும்
கொடுக்கப்படுகிறது. தேவையான மறுமதிப்பீட்டுக்
கணக்குகளை எழுதுக.

UG-458

BCO-31

**B.Com. DEGREE EXAMINATION –
JUNE, 2018.**

Third Year

COST ACCOUNTING

Time : 3 hours

Maximum marks : 75

PART A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. **What is Cost Accounting? State its objectives.**

அடக்கவிலைக் கணக்கியல் என்றால் என்ன? அதன் நோக்கங்களைக் கூறுக.

2. **Compute various stock levels given the following :**

	Units
Normal consumption per day	300
Maximum consumption per day	420
Minimum consumption per day	240
Reorder quantity	3600
Reorder period	10 – 15 Days
Normal reorder period	12 Days

பல்வேறு சரக்கு நிலைகளைக் கணக்கிடு.

	எண்ணிக்கை
சீரான நுகர்வு நானொன்றுக்கு	300
அதிகபடி நுகர்வு நானொன்றுக்கு	420
குறைந்தபட்ச நுகர்வு நானொன்றுக்கு	240
மறு ஆணை அளவு	3600
மறு ஆணை கால அளவு	10 – 15 நாட்கள்
சீரா மறு ஆணை கால அளவு	12 நாட்கள்

3. From the following particulars calculate the Economic order quantity :

Actual Requirements = 1,600 units

Cost of materials per unit = Rs. 40

Cost of placing and receiving

One order = Rs. 50

Annual carrying cost of inventory = 10% of inventory value.

கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து சிக்கன கொள்முதல் அளவைக் கணக்கிடுக.

உண்மையான தேவைகள் = 1,600 அலகுகள்

ஒரு அலகு மூலப்பொருளின் அடக்கம் = ரூ. 40

ஒரு ஆணை உத்தரவு அனுப்பவும், பெறவும்

ஆகும் செலவு = ரூ. 50

சரக்குகளை சேகரித்து வைப்பதற்கான ஆண்டுச் செலவு சரக்குகளின் மதிப்பில் 10 சதவீதம்.

4. What is Bin Card? Distinguish between Bin Card and Stores Ledger.

கொள்கலன் அட்டை என்றால் என்ன? கொள்கலன் அட்டை மற்றும் சரக்குப் பேரேடு ஆகியவற்றிற்கிடையே உள்ள வேறுபாடகளை விளக்குக.

5. Write a note on : Taylor's differential Piece Rate.

சிறு குறிப்பு வரைக : டெய்லரின் வேறுபடும் உற்பத்திக் கேற்ற ஊதியம்.

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Distinguish between Cost Accounting and Financial Accounting.

அடக்கவிலை கணக்கியலுக்கும் நிதி கணக்கியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

7. In a manufacturing firm, a material is used as following :

Maximum Consumption – 12,000 units per week

Minimum Consumption – 4,000 units per week

Normal Consumption – 8,000 units per week

Re-order quantity – 48,000 units

Period – Minimum : 4 weeks : Maximum 6 weeks.

Calculate :

- (a) Reorder Level
- (b) Minimum Level
- (c) Maximum Level
- (d) Average Stock Level.

ஒரு தயாரிப்பு நிறுவனத்தில், ஒரு பொருள் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தப்படுகிறது.

- உச்ச பயன்பாடு – 12,000 அலகுகள் ஒரு வாரத்திற்கு
- குறைந்தபட்ச பயன்பாடு – 4,000 அலகுகள் ஒரு வாரத்திற்கு
- இயல்பு பயன்பாடு – 8,000 அலகுகள் ஒரு வாரத்திற்கு
- மறு ஆணை அளவு – 48,000 அலகுகள்

கால – குறைந்த பட்சம் : 4 வாரம் : அதிகபட்சம் – 6 வாரம்.
கணக்கிடு :

- (அ) மறு ஆணை சரக்கு அளவு
- (ஆ) குறைந்தபட்ச சரக்கு அளவு
- (இ) உச்ச சரக்களவு
- (ஈ) சராசரி சரக்களவு.

8. Explain “ABC” method of Inventory Control.

“ABC” சரக்குக் கட்டுப்பாடு முறையை விளக்குக.

9. Find out the wage per hour from the following information :

Name of the worker : Mr. Krishna

Wages per year : Rs. 2,400

Annual Bonus : 25% of wage's

Employer's contribution to P.F. – 10% of wage's

Employer's contribution to P.F. – 8% of wage's

Employee's contribution to E.S.I. – 3% of wage's

Total Leave with pay

Permitted during the year – 60 Day's

Cost of Labour Welfare Amenities – Rs. 8,000

No.of workmen – 200

Normal Idle time : 80 Hour's

Working days per annum – 320 Days of 8 hour's.

கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து ஒரு மணிக் கூலியைக் கணக்கிடுக.

தொழிலாளியின் பெயர் : திரு. கிருஷ்ண

ஆண்டுக் கூலி : ரூ. 2,400

ஊக்கத் தொகை (ஆண்டுக்கு) : கூலியில் 25%

நிரந்தர வைப்பு நிதிக்கு நிர்வாகத்தின் கொடை – கூலியில் 10%

நிரந்தர வைப்பு நிதிக்கு தொழிலாளியின் கொடை – கூலியில் 8%

தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்திற்கு நிர்வகத்தின் கொடை – கூலியில் 3%

அனுமதிக்கப்பட்ட சம்பளத்துடன் கூடிய விடுமுறை (ஆண்டுக்கு) 60 நாட்கள்

தொழிலாளர் நல வசதிகளின் செலவு – ரூ. 8,000

தொழிலாளர் எண்ணிக்கை – 200

சாதாரண உபயோகமில்லா நேரம் – 80 மணி நேரம்

வேலை நாட்கள் (ஆண்டுக்கு) – 320 நாட்கள்

(நாளொன்றுக்கு 8 மணி நேரம்).

10. Product X is obtained after passing through three Distinct processes. Prepare process accounts from the following information :

	Processes		
	I	II	III
	Rs.	Rs.	Rs.
Materials	5,200	3,960	5,924
Direct Wages	4,000	6,000	8,000

Production over heads Rs. 18,000

In process I, 1,000 unit's were introduced from Rs. 6,000 production overheads to be distributed as 100% on wages :

	Actual output Units	Normal Loss	Scrap Value Per Unit Rs.
Process I	950	5%	4
Process II	840	10%	8
Process III	750	15%	10

பொருள் X மூன்று தனித்தனி செய்முறைகளைக் கடந்த பின் பெறப்படுகிறது. கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து செய்முறைக் கணக்குகளை தயாரிக்கவும்.

செய்முறை

	I ரூ.	II ரூ.	III ரூ.
பொருட்கள்	5,200	3,960	5,924
நேரடிக் கூலி	4,000	6,000	8,000

உற்பத்திச் செலவுகள் ரூ. 18,000.

செய்முறை I-ல் 1000 அலகுகள் ரூ. 6,000-க்கு தொடங்கப்படுகின்றன. உற்பத்தி மேற் செலவுகள் நேரடிக் கூலியில் 100% பகிர்ந்து கொள்க.

	உண்மையான உற்பத்தி அலகுகள்	சாதாரண நட்டம்	அலகு ஒன்றுக்கு எச்சப் பொருளின் மதிப்பு ரூ.
செய்முறை I	950	5%	4
செய்முறை II	840	10%	8
செய்முறை III	750	15%	10

11. From the following data relating to vehicle A.
Computer the cost per running tonne – KM.

Vehicle "A"	
Kilometers Run (Annual)	15,000
Tonnes per KM (Average)	6
Cost of vehicle (Rs.)	2,50,000
Road license (Annual)	800
Insurance (Annual) (Rs.)	700
Garage Rent (Annual) (Rs.)	1,300
Supervision and salaries (Rs.)	2,700
Driver's wages per hour (Rs.)	4
Cost of fuel per liter (Rs.)	6
Repair and maintenance per KM (Rs.)	2
KHS run per litre	20
Type allocation per KM (Rs.)	1
Estimated life of vehicle (KMS)	1,00,000

Charge interest at 5% per annum on cost of vehicle.

The vehicle runs 20 KMS per hour on an average.

கீழே கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களிலிருந்து A என்ற பேருந்தின் ஒரு டன் கி.மீ.-க்கான அடக்கத்தினைக் கண்டுபிடிக்கவும்.

பேருந்து "A"	
சென்றுள்ள தூரம் (ஆண்டுக்கு)	15,000 கி.மீ.
ஒரு கி.மீ.-க்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருள் (சராசரி)	ரூ. 6
பேருந்தின் அடக்கவிலை	ரூ. 2,50,000

	பேருந்து "A"
சாலை உரிமம் (ஆண்டுக்கு)	ரூ. 800
காப்பீடு (ஆண்டுக்கு)	ரூ. 700
பேருந்து நிறுத்துமிட வாடகை (ஆண்டுக்கு)	ரூ. 1,300
சம்பளம் மற்றும் மேற்பார்வை (ஆண்டுக்கு)	2,700
ஒரு மணி நேரத்திற்கு ஒட்டுநர் சம்பளம்	ரூ. 4
ஒரு விட்டர் பெட்ரோல் விலை	ரூ. 6
ஒரு கி.மீ.-க்கு ஆகும் பராமரிப்புச் செலவு	ரூ. 2
ஒரு விட்டருக்குச் செல்லும் தூரம்	20 கி.மீ.
டயர் தேய்மானம் 1 கி.மீ.-க்கு	ரூ. 1
பேருந்தின் ஆயுட்கால உழைப்பு	1,00,000 கி.மீ.

பேருந்தின் அடக்கவிலையில் ஆண்டுக்கு வட்டி 5% சேர்த்துக் கொள்ளப்படுக. சராசரியாக பேருந்து ஒரு மணி நேரத்திற்கு 20-கி.மீ. செல்கிறது.

12. The following particulars related to a contract :

	Rs.
Materials issued	85,000
Wages	74,000
Plant at cost	15,000
Direct expenses	13,000
Establishment charges	4,000
Materials returned to store	500

	Rs.
Cost of work certified	2,00,000
Cost of work uncertified	4,500
Materials on hand (31 December)	1,800
Wages outstanding	2,500
Value of plant (31 December)	10,000

The contract price was agreed at Rs. 2,60,000. Cash received from the contracted was Rs. 1,95,000. Prepare contract account and contractees account, balance sheet abstract.

கீழ்க்கண்ட விவரங்கள் ஓர் ஒப்பந்தம் தொடர்புடையதாகும்.

	ரூ.
மூலப் பொருட்கள் தரப்பட்டவை	85,000
கூலி	74,000
பொறி வகை (அடக்க விலையில்)	15,000
நேரடிச் செலவுகள்	13,000
நிர்மானச் செலவுகள்	4,000
பண்டகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்ட மூலப்பொருட்கள்	500
சான்று அளிக்கப்பட்ட வேலை	2,00,000

	ரூ.
சான்று அளிக்கப்பட்டா வேலையின் அடக்கவிலை	4,500
மூலப் பொருள் கையிருப்பு (31 டிசம்பர்)	1,800
கொடுபட வேண்டிய கூலி	2,500
பொறி வகையின் மதிப்பு (31 டிசம்பர்)	10,000

ஒப்பந்த விலை ரூ. 2,60,000 என ஒப்புக் கொள்ளப்பட்டது. ஒப்பந்தம் கொடுத்த வரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ. 1,95,000 ஒப்பந்தம் கணக்கையும், ஒப்பந்தம் கொடுத்தவரின் கணக்கையும் இருப்பு நிலை குறிப்பு தயார் செய்க.

UG-459

**BCO-32/
BBCA-32**

**B.Com. DEGREE EXAMINATION —
JUNE, 2018.**

Third Year

COMMERCIAL LAW AND INDUSTRIAL LAW

Time : 3 hours

Maximum marks : 75

PART A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. **What is contract?**
ஒப்பந்தம் என்றால் என்ன?
2. **Write a short notes on Quasi Contracts.**
அரை ஒப்பந்தம் பற்றி சிறு குறிப்பு வரைக.
3. **What is meant by conditions and warranties?**
உத்திரவாதங்கள் மற்றும் நிபந்தனைகள் என்றால் என்ன?
4. **Write short notes on corruption.**
ஊழல் பற்றி சிறு குறிப்பு வரைக.
5. **What are the contributions?**
பங்களிப்பு என்றால் என்ன?

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Explain about the nature of contract.
ஒப்பந்த இயல்புகளை பற்றி விளக்குக.
7. What are the features of contingent contracts?
எதிர்பார்க்கும் ஒப்பந்தங்களின் அம்சங்களை பற்றி எழுதுக.
8. Explain the provisions relating to Welfare of Employees in the factories Act.
தொழிற்சாலை சட்டத்தில் பணியாளர் நலன் குறித்த விதிமுறைகளை விளக்குக.
9. What is mean by performance of contract? Write a types of performance.
செயல்திறன் ஒப்பந்தம் என்றால் என்ன? செயல்திறன் ஒப்பந்தத்தின் வகைகளை விவரி.
10. What are the rights and duties of the parties?
பார்ட்டிகளின் உரிமைகள் மற்றும் கடமைகளை எழுதுக.
11. Explain about the workman compensation fund.
தொழிலாளர் இழப்பீடுகளின் நிதிகளை பற்றி விவரி.
12. What are the breach of contract and its consequences?
ஒப்பந்தத்தின் மீறல் மற்றும் அதன் விளைவுகள் யாவை?

UG-461

BCO-34

**B.Com. DEGREE EXAMINATION –
JUNE, 2018.**

**Third Year
AUDITING**

Time : 3 hours

Maximum marks : 75

PART A — (3 × 5 = 15 marks)

Answer any **THREE** questions.

1. What is internal audit? How does it differ from statutory audit?

அகத் தணிக்கை என்றால் என்ன? அகத் தணிக்கையை சட்ட தணிக்கையிலிருந்து வேறுபடுத்து.

2. State the statutory liabilities of an auditor under the companies Act 2013.

தணிக்கையாளரின் பொறுப்புகளை, நிறும சட்டம் 2013ஐ விவரி.

3. What is vouching?

சான்றாய்வு என்றால் என்ன?

4. What is a secret reserve? State the importance of creating secret reserve.

ரகசிய காப்பீடு என்றால் என்ன? அதன் முக்கியத்துவத்தை கூறுக.

5. Define investigation. What are the objectives of investigation?

புலனாய்வு வரையறு. அதன் நோக்கங்கள் யாவை?

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. What are the advantages and disadvantages of audit programme?

தணிக்கை செயல் திட்டம் நன்மை தீமைகளை கூறுக.

7. Enumerate the various types of audit with merits and demerits.

தணிக்கையியலின் பல்வேறு வகைகளை கூறுக. அதன் நன்மை தீமைகளை கூறுக.

8. Distinguish between an error and fraud in the books of business.

வியாபார ஏடுகளில் பிழை மற்றும் மோசடியை வேறுபடுத்துக.

9. Explain the duties of auditor in vouching.

தணிக்கையாளர் சான்றாய்வின் போதுள்ள கடமைகளை விவரி.

10. What are the factors to be considered in calculating depreciation?

தேய்மானம் கணக்கிடுதலின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் யாவை?

11. State the provisions of companies Act 2013 with reference to an appointment of an auditor.

தணிக்கையாள் நியமணத்தினை, நிறும சட்டம் 2013 கீழ் விவரி.

12. Enumerate the various instances of professional misconduct of a chartered accountant which however do not require action by a high court?

உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு உட்படாத தணிக்கையாளரின் தொழில் சார்ந்த பல்வேறுதளவான செயல்பாடுகளை குறிப்பிடுக.

UG-462

BCO-35

B.Com. DEGREE EXAMINATION –
JUNE, 2018.

Third Year

INSURANCE

Time : 3 hours

Maximum marks : 75

SECTION A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. Differentiate between double insurance and re insurance.
இரட்டைக் காப்பீடு மற்றும் மறுகாப்பீடு வேறுபடுத்துக.
2. What is Crop insurance? Explain.
பயிர்க் காப்பீடு என்றால் என்ன? விளக்குக.
3. State the role of an agent in insurance.
காப்பீட்டில் முகவரின் பங்கினைக் கூறுக.
4. What are the different types of marine insurance.
கடல் காப்பீட்டின் பல்வேறு வகைகள் யாவை?

5. What you meant by mortality table? How it is prepared?

இறப்பு அட்டவணை என்றால் என்ன? அது எங்ஙனம் தயாரிக்கப்படுகிறது?

SECTION B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. State the importance, features and principles of fire insurance.

தீக்காப்பீட்டின் கொள்கைகள் இயல்புகள் மற்றும் முக்கியத்துவத்தைக் கூறுக.

7. Explain the growth and importance of insurance.

காப்பீட்டின் வளர்ச்சி மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி விவரி.

8. What do you mean by risk? Explain the determinants of risks.

இடர்கள் என்றால் என்ன? அதனைத் தீர்மானிக்கும் காரணிகள் பற்றி விவரி.

9. What is Marine Policy? State its contents.

கடல் காப்பீடு என்றால் என்ன? அதன் சாராம்சத்தை விவரி.

10. Explain the procedure to apply life insurance policy.

ஆயுள் காப்பீட்டினை எடுக்கும் போது பின்பற்றப்படும் நடிவடிக்கைகள் பற்றி எழுது.

11. Explain the various types of ways to distribute the surrender values.

சரணடைவு மதிப்பு என்றால் என்ன? அதனை கணக்கிடும் வழிமுறைகள் பற்றி விவரி.

12. Explain the Powers and Duties of IRDA.

IRDA வின் அதிகாரங்களையும், கடமைகளையும் பற்றி விவரி.
